

வரையறுக்கப்பட்ட தேசிய கடன் உத்தரவாத நிறுவனம் (NCGIL) என்பது இலங்கை அரசாங்கத்திற்கும் 13 முன்னணி பங்குதாரர் நிதி நிறுவனங்களுக்கும் (SFIs) இடையில், நாட்டின் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (MSME) துறையை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதொரு பொது-தனியார் கூட்டு நிறுவனமாகும். நிதி நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதங்களை வழங்குவதன் மூலமும், சிறு தொழில்களுக்கு காசுப்பாய்ச்சல் அடிப்படையிலான கடன் வழங்கலை ஊக்குவிப்பதன் மூலமும் பொருளாதார வளர்ச்சியை மேலோங்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.

நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (MSME) குழல் குறித்த சிறந்த அறிவு, சிறந்த தகவல் தொடர்புத் திறன் மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு குழுவாகச் செயல்படக்கூடிய நபர்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

**நீங்கள் MSME துறையின் வளர்ச்சியை துரிதப்படுத்த விரும்பும் நபரொருவராக இருப்பின், எங்களுடன் இணையுங்கள்!**

**முக்கிய தகைமைகள், அனுபவம் மற்றும் பொறுப்புகள்**

### நிர்வாகத் தலைவர் / தலைமை நிதி அதிகாரி

நிதி, பெறுகை மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) ஆகிய துறைகளில் தலைமைத்துவத்தை வழங்குதல்.  
நிதியியல் செயற்பாடு, ஒழுங்குமுறை இணக்கம் மற்றும் நிலைபேற்றுத் தன்மை ஆகியவற்றைக் கண்காணித்தல்.  
தகவல் தொழில்நுட்ப (IT) உபாயம் மற்றும் செயற்பாடுகளை வழிநடாத்துதல். வணிகத் தொடர்ச்சி மற்றும் இடர் தணிப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துதல். சிரேஷ்ட முகாமைத்துவக் குழுவின் உறுப்பினராக மூலோபாய ரீதியான முடிவெடுத்தலில் பங்களித்தல்.

\*இது 3 வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையிலான ஒரு பதவியாகும். செயல்திறனின் அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தை மீளவும் புதுப்பித்துக்கொள்ள முடியும்.

- CA தகைமை அல்லது அதற்கு சமமான தொழில்சார் தகைமையை கொண்டிருத்தல்.
- நிதி, கணக்கியல் மற்றும் பொருளியலில் இளமானிப் பட்டம் அல்லது முதுமானிப் பட்டத்தைப் பெற்றிருத்தல் அல்லது தொடர்புடைய துறையில் முகாமைத்துவ தகவலமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தொழில்சார் தகைமைகளைக் கொண்டிருத்தல் மேலதிக தகைமையாக கருதப்படும்.
- நிதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பெறுகை ஆகிய துறைகளில் குறைந்தபட்சம் 10 வருட அனுபவத்தைக் கொண்டிருத்தல். அத்துடன் இது போன்ற பதவிகளில் குறைந்தது இரண்டு வருட நேரடி அனுபவத்தைக் கொண்டிருத்தல் விரும்பத்தக்கது.
- 40 - 57 வயதுக்குட்பட்டவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

### உரிமைக்கோரல் துறைத் தலைவர்

செயற்பாட்டு செயல்முறைகளைத் திறம்பட நிர்வகிப்பதற்குப் பொறுப்பான, நிபுணத்துவம் வாய்ந்த ஒரு தலைமைத்துவப் பொறுப்பு இதுவாகும். இதில் தீர்வுகளைத் திட்டமிடல், செயற்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகிய பணிகள் உள்ளடங்கும். உரிமைக்கோரல் துறையின் அனைத்து செயல்பாடுகளையும் உள்ளடக்கி, ஒழுங்குமுறை இணக்கங்களை முறையாகப் பின்பற்றி இப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

\* 3 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையிலான ஒரு பணியாகும். செயல்திறனின் அடிப்படையில் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.

- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து வங்கிசார் தகைமைகளைப் பெற்றிருத்தல்
- வணிக நிர்வாகம், நிதி தொடர்பில் இளமானிப் பட்டம் அல்லது பட்டப்பின் தகைமையக் கொண்டிருத்தல் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தொடர்புடைய துறைக்கு சமமான தொழிற்சார் தகைமைகளைக் கொண்டிருத்தல்
- வங்கி அல்லது அது தொடர்பான பணிகளில் மொத்தம் 10 வருட அனுபவத்துடன், நிதி நிறுவனங்களில் சிரேஷ்ட முகாமைத்துவப் பதவியில் குறைந்தது 5 வருட அனுபவத்தினைக் கொண்டிருத்தல்.
- தனியார் துறையில் நிறுவன ரீதியான பரந்த அனுபவத்தினைக் கொண்டிருத்தல் மேலதிக தகைமையாக கருதப்படும்.
- 40 - 57 வயதுக்குட்பட்டவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

### முகாமையாளர் - உரிமைக்கோரல்

திட்டமிடல், அமுல்படுத்துதல் மற்றும் தீர்வுகளைக் கண்காணித்தல் உள்ளிட்ட செயல்பாட்டு செயல்முறைகளைத் திறம்பட நிர்வகித்தல். அனைத்து பணிகளும் மற்றும் தீர்வுகளும் அரசின் சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை இணக்கங்களுக்கு உட்பட்டு அமைவதை உறுதி செய்தல். உரிமைக்கோரல் துறையின் முழுமையான செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்து, அதற்கான தீர்வுகளை முறையாக நிர்வகித்தல்.

\* நிரந்தர முழுநேரப் பணியாகும்

- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து வங்கிசார் தகைமைகளைப் பெற்றிருத்தல்
- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் வணிக நிர்வாகம், நிதி அல்லது தொடர்புடைய துறையில் இளமானிப் பட்டம் அல்லது அதற்கு இணையான தொழிற்சார் தகைமைகளைக் கொண்டிருத்தல்.
- நிதி நிறுவனங்களில் முகாமைத்துவப் பதவியில் குறைந்தபட்சம் 04 வருடங்கள் தொழில் அனுபவத்தினைப் பெற்றிருத்தல்.
- 35 - 45 வயதுக்குட்பட்டவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

### உத்தரவாத நிர்வாக நிறைவேற்றதிகாரி

உத்தரவாத நிர்வாகச் செயல்முறையை எளிதாக்குவதற்கு, ஆரம்பக் கடன் பகுப்பாய்வை மேற்கொள்ளுதல், கடன் தொகுப்பைப் (Loan Portfolio) புதுப்பித்தல், கடன் வாங்குபவர்களின் தகவல்களைப் பெறுவதற்குப் பங்குதாரர் நிதி நிறுவனங்களுடன் (SFIs) ஒருங்கிணைந்து செயல்படுத்துதல், கடன் வாங்குபவர்களைப் பதிவு செய்தல், ஆவணங்களைப் பராமரித்தல், அறிக்கையிடல் மற்றும் அது தொடர்பான பணிகள்.

\* நிரந்தர முழுநேரப் பணியாகும்

- வணிகம், வணிக நிர்வாகம் அல்லது அது தொடர்பான துறையில் இளமானிப் பட்டத்தினைப் பெற்றிருத்தல் அல்லது அதற்கு சமமான தகைமைகளைப் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பெற்றிருத்தல்.
- வங்கித் துறை சார்ந்த தகைமைகளைக் கொண்டிருத்தல் மேலதிக நன்மையாக கருதப்படும்.
- பொதுவான வங்கித் துறையில் குறைந்தபட்சம் 2 வருட அனுபவத்தினைப் பெற்றிருத்தல்; குறிப்பாக வங்கி அல்லது MSME கடன் வழங்கல் துறையில் அனுபவத்தினைக் கொண்டிருத்தல் விரும்பத்தக்கது.
- மைக்ரோசாஃப்ட் ஒபீஸ் (Microsoft Office) மென்பொருளின கையாள்தல் மற்றும் ICT ல் தேர்ச்சிப் பெற்றிருத்தல் கட்டாயமானதாகும்.
- 25 - 40 வயதுக்குட்பட்டவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

**\* கொழும்பில் பணிபுரிய விரும்புமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து மாத்திரமே விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன**

**கொடுப்பனவு :** தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு கவர்ச்சிகரமான கொடுப்பனவு வழங்கப்படும்.

**தேர்வுச் செயல்முறை :** ஒரு விரிவான நேர்முகத் தேர்வுச் செயல்முறை மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வுச் செயல்முறையின் அனைத்து நிலைகளிலும், தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்படும் என்பதைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.

- நீங்கள் ஆர்வமாகவும், தகுதியுடையவராகவும் இருப்பின், தொடர்பு கொள்ளக்கூடிய இரு உறவினரல்லாத சான்றுரையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளடக்கி தங்களின் முழுமையான சுயவிபரக்கோவையை PDF வடிவில் இந்த விளம்பரம் வெளியான 7 நாட்களுக்குள் [careers@ncgil.lk](mailto:careers@ncgil.lk) மின்னஞ்சலூடாக சமர்ப்பிக்கவும்.

**வரையறுக்கப்பட்ட தேசிய கடன் உத்தரவாத நிறுவனம்**

**செயலகம், 321, 3வது மாடி, லோட்டஸ் வீதி,**

**கொழும்பு 01.**